

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 5, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 28th day of November, 1902, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER, Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Maha-arawehena, situate in the village of Kurukude in the Dehiwinipalata korale of the Udukinda division, in the Province of Uva, containing in extent 4 acres 3 roods and 13 perches, shown as lot 26 in sheets M¹² 17, 18, 25, 26, M¹² 19, 20, 27, 28, M¹² 33, 34, 41, 42, and M¹² 35, 36, 43, 44 and in preliminary plan 14, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Maha-arawekumbura claimed by Imbulhitiyawe Appu and others, on the east by Maha-arawewatta claimed by Imbulhitiyawe Appu and others, on the south by Dimbulehinna belonging to Crown, on the west by the water-course, Maha-arawa claimed by Imbulhitiyawe Appu and others.

වෛ 1902 ක්වු නොවැම්බු මස 28 වෙනි දින පවත් දැනමාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩමට හෝ එයින් කොටසකට හෝ අයිතියකින් තොරවනවාය කියන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් ඉඩමේ සම්බන්ධ වෛ 1897, 1899 සහ 1900 ආඥපණත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාර යට පත්කරනු ලැබූ විශේෂ මනුෂ්‍යවරයානන් නාන්සේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උන් නාන්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩමට හෝ එහි කොටසකට අයිතියක් පෙන්වාසිවිට නොයෙදුනොත්, එකී විශේෂ මනුෂ්‍යවරයානන්සේට ඉහතකී ආඥපණත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම රජසන්තක ඉඩමක්ය කියා උන් නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන් නාන්සේ විසින් ප්‍රකාශකරන බව මෙහින් දනගත යුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්, විශේෂ මනුෂ්‍යවරයානන් නාන්සේගේ.

ඉඩමේ තොරතුරු.


උච්ච පලාතට අයිති උඩුකද කොට්ඨාසයේ දෙහිවිටි පලාත කෝරලේ කුරුකුළේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියමේ පෙනෙන අක්කර 4කුත් රූඩ් 3කුත් පර්ච්ස් 13ක් බිම් තරම ඇති සාමාන්‍යවසයෙන් මහඅරවේහේන කියන නොහොත් ඒනමින් දැනගන තිබෙන M¹² 17, 18, 25, 26, M¹² 19, 20, 27, 28, M¹² 33, 34, 41, 42 සහ M¹² 35, 36, 43, 44 සිතියමට පත්වල සහ 14රේ මුල් සිතියමේ 26න් පෙන්වන බිම්කවරියට මාසිම්-උතුරට ඉඩුල්හිටියාවේ අස්පු සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මහඅරවේකුඹුරු, තැගෙණඉරට ඉඩුල්හිටියාවේ අස්පු සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මහඅරවේවත්තද; දකුණට රජසන්තක දිඹුලේහිත්තද; බස්නාඉරට වතුරබස්නාවද, ඉඩුල්හිටියාවේ අස්පු සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මහඅරවද.

බව්වතිවිත්තවින්: தேதியாகிய 1902 ம் ஆண்டு கார்த்திகைமீ 28, தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இ தன் கீழ் விவரித்திருக்கும் காண்பில் எவ்வித உடந்தையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந் தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளாண காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறி ப்பாண உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாக தெரிபட்டு மேற் படி காணிக்கு அல்லது அதில் யாதும உரிமை அல்லது உடந்தை காண்பியாகிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோ கஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டணச் சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கை யொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தானி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

ஊலா மாகாணத்தின் உடுக்கிந்தை பகுதியில் தென்வீளிப்பலாத்தைக் கோறையைச்சேர்ந்த குறுக்குதே என்னும் கிராமத்திலுள்ள M¹² 17, 18, 25, 26 ம், M¹² 19, 20, 27, 28 ம், M¹² 33, 34, 41, 42 ம், M¹² 35, 36, 43, 44 ம் அளவுக்கடதாகிகளினு ம் 14 டிவிஷனில் பிரதமப்படத்திலும் காணப்படும் பங்கு 26 ம் பிரிவுபடி மாஅறவேகேன யென்று பொதுவாய்ச் சொல்லப் படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணத்திற்கும் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 4 ஏக்கர் 3 டாட் 13 பர்சஸு விஸதாரமுள்ளது :-

எல்லை, வடக்கு-இம்புல்ஹிட்டியாவே அப்புவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மாஅறவேகும்புர; கிழக்கு-இம்புல் இட்டியாவே அப்புவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மாஅறவேவத்த; தெற்கு-அரசாட்சிக்குள்ள தம்புலேசுன்ன; மேற் கு-நீர்வாய்க்கால், இம்புல்இட்டியாவே அப்புவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மாஅறவ.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kurukude village in Udukinda division of Dehwinipalata korale.

Preliminary plan 14.

Lot.	Name of Land.	Extent A. R. P.
26	Maha-arawehena	4 3 13

Sheets M¹² 17, 18, 25, 26, M¹² 19, 20, 27, 28, M¹² 33, 34, 41, 42 and M¹² 35, 36, 43, 44Surveyor-General's Office,
Colombo, September 12, 1902.P. D. WARREN,
Assistant Surveyor-General.